தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

துன்முகி, ஆனி 6, திருவள்ளுவர் ஆண்டு–2047

2016 ஜூன் 20, திங்கட்கிழமை

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் **திரு. ப. தனபால்** *அவர்கள் தலைமையில் காலை 10–00* மணியளவில் *பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

> *“இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட*
> *பெயலும் விளையுளும் தொக்கு”*

நீதிநெறி முறைப்படி நல்லாட்சி நடத்தும் அரசருடைய நாட்டில் பருவ மழையும் குறையாத விளைச்சலும் ஒருசேர நிறைந்திருக்கும்.

[குறிப்பு: *ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]*

1. அறிவிப்பு

மாற்றுத் தலைவர்கள் பட்டியல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவைக்கு ஓர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 9(1)–ன்கீழ் கீழ்க்காணும் உறுப்பினர்களைப் இப்பேரவையின் முதல் கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்களாக* (Panel of Chairmen) *நியமிக்கிறேன்:*

1. *திரு. ஓ.கே. சின்னராஜ்*
2. *திரு. பி.எம். நரசிம்மன்*
3. *திரு. வி.வி. இராஜன் செல்லப்பா*
4. *திரு.* S. *செம்மலை*

5. திரு. தங்க. தமிழ்ச்செல்வன்

6. திரு. பு. வெற்றிவேல்

திரு. ஜெ. அன்பழகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *உட்காருங்கள். அதெல்லாம்* Point of order *கிடையாது. (குறுக்கீடு) உட்காருங்கள், இதெல்லாம்* Point of order–*ல் வராது. (குறுக்கீடு) இதெல்லாம் பேரவைத் தலைவருடைய* discretion. *(குறுக்கீடு) இதெல்லாம்* Point of order–*ல் வராது; உட்காருங்கள்.*

2. ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது விவாதம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிதல். மாண்புமிகு உறுப்பினர் திரு. S. செம்மலை அவர்கள்.*

***திரு. S. செம்மலை:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

“2016 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16 ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவைக்கு மேதகு ஆளுநர் அவர்கள் உவந்தளித்த பேருரைக்கு@ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் பெரிதும் நன்றியுடையவர்களாவர்”

என்னும் தீர்மானத்தை முன்மொழிகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வழிமொழிதல், மாண்புமிகு உறுப்பினர் திரு. தங்க. தமிழ்ச்செல்வன் அவர்கள்.*

***திரு. தங்க. தமிழ்ச்செல்வன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. S. செம்மலை அவர்கள் மேதகு ஆளுநர் அவர்கள் உவந்தளித்த பேருரைக்கு நன்றி தெரிவித்து முன்மொழிந்த தீர்மானத்தை நான் வழிமொழிகிறேன்.*

@ *166 முதல் 191 வரையிலான பக்கங்களில் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.*